



4/89

Q23:65-2112-K (V21 = 814)

M36

V1, IIB in list

Letter from Sri Bp. His Highness Dada Ram
of Kanpur in a letter of 18 March
to Sri Mahadevendra Saraswati, the
Head of the Kanchi Kumbhakar Peth
praying for blessings and proposing to be
independent.

اندر تاریخ ۱۳۵۵

8. திருவாங்கூர் மஹாராஜ பாலராமவர்ம
குலசேகர அவர்களின் ஒரு விஞ்ஞாபனம்

ஸ்ரீகாஞ்சி சாரதா மடத்தில் ஸ்ரீசங்கரபகவத்பாதரின் அதிஷ்
டானத்தில் ஸ்ரீமஹாஸனாபிஷித்தாளான ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி
களின் ஸ்ரீபாதாரவிந்தங்களில்

ஸ்ரீ பத்மநாபதாஸ பாலராமவர்ம குலசேகரர் பஹுக்ருத்வ
ப்ரணாமங்கள் அனுப்புகிறேன்.....

இந்த உபஹாரத்தால் அந்த சந்திர மௌரிசுவரர் ப்ரீதியாக
வேணுமென்று ஸ்ரீ பத்மநாபதாஸரால் இந்த யானைக் குட்டி இங்கிருந்து
அனுப்பப்படுகிறது. இந்த புண்யத்தால் மேலும்மேலும் நாங்கள்
புண்யங்கள் செய்துகொண்டு ச்ரேயஸ் அடைவோமாக.

V-3

A respectful communication of
Sri Krishnadasa Mana Vikrama Rajah
of Kozhikode (1846 A.D.)

கோழிக்கோடு ஸ்ரீ கிருஷ்ணதாஸ் மானவிக்ர
ராஜரின் வருசாஸன விஞ்ஞாபனம்—(1876 A. D.)

கோழிக்கோடு ஸ்ரீ கிருஷ்ணதாஸ் மானவிக்ர
ராஜரின் வருசாஸன விஞ்ஞாபனம்—(1876 A. D.)

குக்குடக்ரோட (கோழிக்கோடு) நகரத்து ஸ்ரீமான் திருவந்நூர
புர வாசியான கேரள மஹாராஜாவான (மஹிப்ருதபிஜன்மனா) ஸ்ரீ
கிருஷ்ணதாஸனான விக்ரம சாமுத்ரி ராஜாவால் அனேக தடவை
ப்ரணாம பூர்வகமாக எழுதப்படும் இந்த விஞ்ஞாபனம். அவ்விடத்தில்
தங்களால் அனுப்பப்பட்ட ஸ்ரீ சந்திரமௌரிசுவர ப்ரசாதங்களையும்
ஸ்ரீ முகபத்திரத்தையும் சிரஸால் வணங்கி தங்களுடைய கேஷமத்தை
அறிந்து தங்கள் தர்சனத்தால் சந்துஷ்டமாகி தங்களுடைய ப்ரசாதம்
கிடைத்ததால் விசேஷமான குசலியாக நாங்கள் இருக்கிறோம். இவ்
வளவு உபகாரத்தோடு அந்த தேவன் (சந்திரமௌரிசுவரர்) ப்ரீதியாக
இருக்கட்டும் என்று இந்த ஸ்ரீ கிருஷ்ணதாஸன் முழு மனத்துடன்
பிரார்த்திக்கிறான். ஒரு வருஷத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 108-ம்
அனுப்பப்படுகின்றது. இவ்விதம் ஒவ்வொரு வருஷமும் ஸ்ரீ. சந்திர
மௌரிசுவர ஸ்வாமியின் உபகாரத்திற்காக அனுப்பவேணுமென்று
சங்கல்பம் செய்துகொண்டிருக்கிறேன். தீர்க்க காலத்திற்கு விக்கனமில்
லாமல் அப்படி நடத்திவைக்க அனுக்ரஹிக்கவேணுமாய்க் கேட்டுக்
கொள்ளுகிறேன்.

கொல்லம் 1051 மீனமாஸம் 13-க்கு 1876 மார்ச்சு மாஸம் 2.

वैवर्तिविभवसद्वह
अप्येजवहुं च बुद्धि
शामवासर

श्री

स्वस्ति श्रीमद्वेदेषसद्वहमणिगणेशो ह्यधरणीधे
गयमाणानां अनन्यजनसामान्यतोजन्यनिकेनुना
मानित्यनैमिनिकस्वामधर्मानुष्ठाननिष्कनि
ष्टीकृतवागिष्ठादिमुनिवरिष्ठानां निजहृदयतरति
जकुहरविह्वरदमरतटिनीनुषावकुरचिःपुशेखर
परकमलगळदमंदमरंदधागात्वादनिन्दुंदि
नानां भवणमननन्दिध्यासनजनितवृत्तिनि
हतनिजावरणविक्षेपादिनिस्त्विन्नमापामपिक्
भूतभौतिकपरंपरतया अखंडसच्चिदानंदार
वृत्तस्युरदमितानंदसंरोहां बुनिधोनां मुखकम
लचटुलनरदमलकमलासनकासिनीधम्मिल्ल
संफुल्लमल्लिकामतल्लिकानिरगळविगळतुल
मधुस्सरीमाधुरीमेवत्तिकवदतरुनिकटं नटना
नचाउदुपंगिनेरवरजटामकुटप्रेखोला मरसरिदु
नुगतरंगनिर्सरसहचरवागसरसंनोपिनविद्वन्म
उलानापमानेयमासनमाणापानप्रसाहभगान
धारणा वृष्टागासंभगानसमाधिसंभूतभूमिका

A respectful Communication (I-III) from Maharaja Serfoji of
Tanjore to the then Acharya requesting a visit to
Tanjore (1800 A.D.)

विनोबोपनिर्भरानंतरंगाणां पणिनिमूत्राणां
मिव प्रकृतिप्रत्ययविभागशीलानां प्रत्ययानामि
वप्रकृतिपरस्वभाजां दद्याणामिव निखिलगु
णाश्रयाणां गुणानामिव पराभिनामां अर्थवारा
नामिव स्वार्थतात्पर्यहीनानां परार्थप्रसक्तानां
चमं नानामिव बुद्धेयार्थस्मारकाणां मेयानामिव
घनरसभाजामाश्रितविषुपदानां च अगणिता
पघनानं दानामपि सदा गणितघनानं दानां आश्रि
तबुधानामप्याश्रितविबुधानां विबुधगुरुणाम
धिकवीनां कवीनामपि नोश्रितविबुधानां बुधाना
मप्याश्रितसोमानां आश्रितसोमानामप्यकच्छंका
श्रितानां अकच्छंकाश्रितानामपि सकच्छाधाराणां
सकच्छाधाराणामपि निष्कच्छाधाराणां निष्कच्छाधा
राणां अधिकच्छाधाराणां कच्छाधाराणामपि निस्सू
र्णानां पाषंडपंडितमसंसरोहनिस्कारभास्करा
णां तत्कलजगच्चक्रात्मकश्रीचक्रचक्रहृदयविका
सकरमानां उमडलानां श्रीमत्परमहंसानां परित्रा
दूचक्रवर्तिनां श्रीमद्वैतसांन्यायसिंहसनमुष
युषां दिगंबरवानजैत्रोद्युज्जयन्तभक्ततक्रिपां
छात्रपारंपरीरूपानि प्रख्यातनिजनेजसां चतुः
षष्टिकलालीलाविहारमणिसमनां अहंता

ॐ नमो भगवते वासुदेवाय

authorities to afford safe passage to the head of this must and
his request to desist from collecting tolls, between the head
of the river and Tirunelveli confirms the
dictation of this Mutt. This
other Shankarite in
the Aman

Mu. Sri
times, used as
'Bhagava.

Some of the letters of Sarabhoji of Thanjavur
and throw light on the
Mutt have been
have been supreme authority
on other affairs as well some of the letters are
given under

1. 35 V - 4, 5, 6

1. Extract from a Letter of Sarabhoji Raja to the Resident at
Tanjore:-

My Dear Sir,

Accompanying, I have the honour to send you a
picture of the Judge's seat which is constructed at
Combaconum. It is drawn as exactly as it can be
The wooden images of different incarnations of Vishnu which
are represented between the palisades on either elevated seat
are, I suppose, designed to execute awfulness in the beholden,
The seat of the Judge stands higher than the sacred
images and especially the image of Chakrapany which is set
before the seat is liable to be touched sometimes by the
Judge's feet should they be extended.

I have the honour to be,
(sd.) Serfoji Raja

Tanjore
18th September 1806 }

P.T.

2. Letter of the Resident to Raja Sarabhoji

My Dear Sir,

I have the pleasure to inform Your Excellency that Mr. Ellis has promised to send to Shankarachary at Combaconum and to desire his opinion on the propriety or impropriety of the positions of the images in his court house (seat) and act according to the opinion which Shankarachary may deliver.

Tanjore
19th September 1806

I have the honour to be,
(sd.) W. Blackburn

3. Letter of Sarabhoji Raja to the British Resident

My Dear Sir,

I am just now favoured with your note and understand the contents of it. Mr. Ellis' proposal to take the opinion of Shankaracharya on the propriety or impropriety of the position of images is most proper because, as the latter is the priest of our tribe, he has undisputed right to decide the question.

Tanjore
19th September 1806

I have the honour to be,
(sd.) Serfoji Raja

The veneration shown to the Sankarite institution at Kumbhakonam was not confined to Hindu of the South alone. A copper plate inscription to this Sankaracharya Mutt, by Thanutub Shahi Dynasty, dated on the first of 1088 (1677 A. D.) refers to 'Lord Chandrashekara the Sharada Mutt at Kanchi.' Another inscription of the 6th of Zihijja, in the 6th year of Shah (1725 A. D.), confers a grant on the Mutt. This is by Saadat Khan, confirmed by a previous grant by Davud Khan, the original donee of the Nizam (1700-1728).

122338